

GERIATRIC MENTAL STATE AGE CAT PACKAGE

GMS (B) 3rd edition

[for organic states, depression and anxiety ONLY]

DATE _____

INTERVIEWEE NUMBER _____

TYPE OF INTERVIEW :

Non Reliability Interviewer = 0

Reliability Interviewer = 1

Reliability Observer = 2 _____

RATER _____

SEX OF SUBJECT:

Female = 1 Male = 2 _____

AGE OF SUBJECT (from independent source if possible) _____

DATE OF BIRTH (from independent source if possible) ____ / ____ / ____

LOCATION OF INTERVIEW:

Interviewee's home = 1

Relative's home = 2

Hospital = 3

Nursing home/home for aged = 4

Sheltered housing = 5

Other (specify) = 6

INTERVIEW COMPLETED:

0 = yes

1 = incomplete, but information for summary obtained from informant,

2 = incomplete / no interview.

Annotated schedule compiled by C.A Sherratt & J.R.M Copeland.

Institute of Human Ageing & Dept. of Psychiatry, University of Liverpool, Liverpool L69 3BX.

Checklist

Name of Subject : _____

Language / DisElect used for interview: _____

S/N	Paraticular	Yes	No	Remarks
1.	Informed consent			
2.	GMS(b)3 RD Edition			
3.	Cognitive Assessment			
4.	Socio-Demographic and Risk factor (Participant Version)			
5.	Socio-Demographic and Risk factor (Informant Version)			
6.	Informant Questionnaire			
7.	House Hold Questionnaire			
8.	NIMHANS			

Additional information (if any)**Entered by :** _____ **Date :** _____

@±ØL Tĩ S

பொதுவாக முதியவர்களுக்கு இருக்க கூடிய பிரச்சனைகளைப் பற்றியும், முக்கியமாக நீங்கள் கடந்த ஒரு மாதமாக எவ்வாறு இருக்கிறீர்கள் என்பதைப் பற்றியும் அறிய நாங்கள் விருப்பப்படுகிறோம். இது முதியவர்களுக்கு வரக்கூடிய பிரச்சனைகளைப் பற்றிய ஒரு சாதாரண ஆய்வாகும்.

நான் உங்களை சில கேள்விகள் கேட்க அனுமதிப்பீர்களா?

ஆம் என்றால் : ஒரு சில கேள்விகள் சிறிது வித்தியாசமாகவோ அல்லது அதிசயமாகவோ இருந்தால் அதை பற்றி கவலைப் படாதீர்கள். அவற்றுள் சில உங்களுக்கு பொருந்தாது, ஆனால் நாங்கள் எல்லோரையும் ஒரே மாதிரியான கேள்விகளைக் கேட்க வேண்டும்.

பேட்டியளிப்பவர் அமர்ந்து உங்களிடம் கவனம் செலுத்தும் வரை பொறுக்கவும்.

இந்த பகுதிக்கு, கேள்விகளின் வாசக அமைப்பையும் விதி முறைகளையும் கவனமாக கடைபிடிக்கவும். பேட்டியளிப்பவர் கேள்விக்குரிய பதிலை அளிக்காவிட்டால்,

அக்கேள்வியை மூன்று முறை மட்டுமே திரும்பக் கூறலாம். பேட்டியளிப்பவர் தாமாகவே அவரது பதிலை மாற்றினால், மாறிய பதிலை மட்டுமே மதிப்பிடவும். பேட்டியளிப்பவர் எனக்கு தெரியாது என்று கூறினால், பேட்டி காண்பவர் நீங்கள் அதை ஞாபகப்படுத்தி கூற முடியுமா என்று ஒரு முறை கேட்க வேண்டும்.

1. என் பெயரை நீங்கள் ஞாபகம் வைத்திருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். என் பெயர் ----- திருப்பிக் கூறுங்கள். (சரியாக சொல்லும் வரை மறுபடியும் கூறவும்.)

மூன்று முறை கூறின பின்பும், சரியாக பேட்டி காண்பவரின் பெயரைக் கூற

இயலவில்லை. உச்சரிப்பில் தவறுகள் அனுமதிக்கப்படும். 0 1 8 9

2. உங்கள் முதல் பெயரையும், கடைசிப்பெயரையும் சரியாக எழுத்துக் கூட்டி சொல்ல முடியுமா?

இரண்டையும் சரியாக எழுத்துக் கூட்டி சொல்ல முடியவில்லை. 0 1 8 9

3. எந்த வருடத்தில் பிறந்தீர்கள்?

3 . 1 அவர்களுக்குத் தெரியாது என்று செய்கை மூலமாகவோ

வார்த்தை மூலமாகவோ சொல்கிறார்கள். 0 1 8 9

3 . 2 அறைகுறையாக, சம்மந்தமில்லாத பதில் அல்லது பதில் இல்லை. 0 1 8 9
கொடுக்கப்பட்ட பிறந்த வருடத்தை பதிவு செய்யவும். -----

4. உங்கள் வயது என்ன?

4.1 அவர்களுக்கு தெரியாது என செய்கை அல்லது வார்த்தை மூலமாக சொல்கிறார்கள்.

0 1 8 9

4 . 2 அறைகுறை / சம்மந்தமில்லை / பதில் இல்லை 0 1 8 9
கொடுக்கப்பட்ட வயதை பதிவு செய்யவும் -----
©\kR úRŠdĪ m, YVŠtĪ m @j ŠVòNm BpûX Fu\ôp (6) Am úLs @dĪ ùNpXŪm

5. உங்கள் வயது கணக்கு சரியாக வரவில்லை. அதற்கு நீங்கள் உதவ முடியுமா?

5 . 1 தங்களின் வயது / பிறந்த தேதி குறித்து நிச்சயமில்லாமல் கூறுதல். 0 1 8 9

5 . 2 பதிலளிப்பவர் கூறிய தேதி / வயதிற்கும் உள்ள வித்தியாசத்தை பேட்டியளிப்பவர் திருத்தாவிட்டால் (ஒரு வருட பிழையை கருத அவசியமில்லை) 0 1 8 9

5 . 3 2 அல்லது 3 வருடம் பிழை 0 1 8 9

5 . 4 மூன்று வருடங்கள் அல்லது அதற்கு மேல் உள்ள பிழை சிலருக்கு உடல் நலமற்ற போதா, நிலைகுலைந்து போயிருக்கும் போதா நேரா காலம் சரியாகத் தெரியவில்லை. (உங்களால் சொல்லமுடியும் என நான் எதிர்பார்க்கிறேன்) (அதனால் நாங்கள் இதைக் கேட்கிறோம்.)

6. இன்று என்ன தேதி? வாரத்தில் எந்த நாள்? (எந்த மாதம் ? எந்த வருடம் ?) (கூறின நாளை பதிவு செய்யவும்.) சொன்ன தேதியை பதிவு செய்யவும் (இதில் வாரத்தில் நாள் கிழமை, மாதம், வருடம் ஆகியன அடங்கும்). - - - - -
எல்லா தேதிகளையும் கூறினால் 8வது கேள்விக்கு செல்லவும்).

7. பிழைகள்

7 . 1 வாரத்தின் நாளில் பிழை (2 = ஒரு நாளுக்கு மேல் பிழை) 0 1 2 8 9

7 . 2 மாதத்தில் பிழை (2 = ஒரு மாதத்திற்கு மேல் பிழை)
(ஆனால் சென்ற மாதத்தை இந்த மாதத்தின் முதல் வாரத்தில் கூறினால் அது பிழையாகாது) 0 1 2 8 9

7 . 3 பேச்சிலோ செய்கையிலோ தனக்கு எந்த மாதம் என்று தெரியாது என்று கூறுகிறார்கள். 0 1 2 8 9

7 . 4 பதில் சிறிது அறைகுறையாகவோ / சம்மந்தமில்லாமலோ அதில் பதிலே இல்லாமலோ 0 1 8 9

7 . 5 வருடத்தில் பிழை (2 = ஒரு வருடத்திற்கு மேல் பிழை) 0 1 8 9

7 . 6 பேச்சிலோ செய்கையிலோ தனக்கு எந்த வருடம் என்று

தெரியாது என கூறுகிறார்கள்.

0 1 2 8 9

ÅhûP R®WúYß FeLôYÕ úTh¥ SPj S] ôp úLs ® (9)dĩ f ùNpXÛm

8. இவ்விடத்தின் சரியான விலாசம் என்ன?

8 . 1 முழு விலாசத்திற்கு - (இதில் நகரம், பிறநகரம் அல்லது மாவட்ட விலாசம் ஆகியவை உள்ளடங்கிய) துல்லியமாக ஆராய வேண்டும். ஆனால் பின்கோடு தேவை இல்லை.

தவறான அல்லது அறைகுறையான விலாசம் கொடுக்கிறார்கள். 0 1 8 9

8 . 2 பேச்சிலோ செய்கையிலோ அவர்களுக்குத் தெரியாது என

சொல்கிறார்கள்.

0 1 8 9

8 . 3 அறைகுறை பதில், சம்பந்தமில்லாத பதில் அல்லது பதில் இல்லை.

Åh¥p úTh¥ SPj S] ôp 10YÕ úLs ®dĩ ùNpXÛm

9. இவ்விடத்தின் பெயர் என்ன? அது எங்கிருக்கிறது?

9 . 1 பேச்சிலோ, செய்கையிலோ தனக்கு இந்த இடத்தின் பெயர் அல்லது

விலாசம் தெரியாது என்று கூறுகிறார்.

0 1 8 9

9 . 2 அறைகுறை, சம்பந்தமற்ற பதில் / பதில் இல்லை

0 1 8 9

9 . 3 இடத்தின் பெயரில் பிழை. (பெயரை முழுமையாக சொல்லாவிட்டாலும் சரியாக கூறினால் ஏற்றுக்கொள்ளவும்)

0 1 8 9

10. என்னை இதற்கு முன்பு எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? நிச்சயமாக இல்லை

என்றால் ஐயப்பாட்டுடன் காணப்பட்டால் (போன வாரம்? எப்போது)

10.1 எங்கே? நான் என்ன செய்து கொண்டிருந்தேன்? என்ன அணிந்து கொண்டிருந்தேன்?

நாம் இருவரும் சேர்ந்து என்ன செய்தோம்? நான் உங்களிடம் என்ன கூறினேன்?

சரி என்று, சாதாரண விளக்கத்துடன் நடந்திருக்க கூடிய ஒன்றை கூறுவது. ஆனால் தவறு என பேட்டியாளருக்குத் தெரியும்.

0 1 8 9

10.2 கூடுதலாக பேசுகிறார். பேட்டியளிப்பவர் நடந்திருக்க முடியாத சம்பவங்கள் பற்றி நிறைய விவரிக்க தூண்டப்படலாம். (பொய்யான நம்பிக்கை இல்லை, ஆனால் தப்பாக சுட்டிக் காட்டவுமில்லை) கூடுதலாக பேசினால் மேலுள்ள கேள்விக்கும் 1 என்று மதிப்பிடுங்கள்.

0 1 8 9

11. கூர்ந்து கவனித்தல்

11.1 குறிப்பில்லாமல் பேசுகிறார். முதலில் உள்ள இலக்கை அடையவில்லை.

0 1 8 9

LYUX

12. நீங்கள் எதைப் பற்றி எல்லாம் கவலைப்படுகிறீர்கள்?

12.1 எந்த மாதிரி விஷயங்களைப் பற்றி கவலைப்படுகிறீர்கள்? 0 1 8 9
ஒன்றும் இல்லையெனில்

13. பணம் குடும்பத் தொல்லைகள், உங்கள் உடல்நலம் மற்றொருவரின் உடல்நலம் பற்றி கவலைப்படுவதுண்டா? வேறு ஏதாவது உண்டா? உண்டு என்றால்.

LYUX GÕm BpUXuVu\ôp கேள்வி 17 க்கு செல்லவும்.

14. நீங்கள் எவ்வளவு கவலைப்படுகிறீர்கள்?

14.1 மிகவும் கவலைப்படுகிறார் - ஒன்று இரண்டு காரியங்களைப் பற்றி கவலைப்படுகிறார். 0 1 8 9

14.2 அல்லது எல்லாவற்றைப் பற்றியுமே கவலைப்படுகிறார். 0 1 8 9

15. இந்த கவலை உங்களைப் பாதிக்கிறதா? சங்கடமாக இருக்கிறதா? மீண்டும் மீண்டும் தோன்றுகின்றனவா?

15.1 திரும்ப திரும்ப தோன்றும் அல்லது நிறுத்த முடியாத சங்கடமான கவலை.

16. கவலைக்கான காரணம் இருந்தால்

16.1 சொந்த உடல் நிலை 0 1 8 9

16.2 பிறரின் உடல் நிலை 0 1 8 9

16.3 சொந்த பணப்பிரச்சனை (வாடகை) 0 1 8 9

16.4 குடும்பப் பிரச்சனை (உடல்நிலை அல்லாது) 0 1 8 9

17. உங்களுக்கு குழந்தைகள் உண்டா?

BpûX Fu\ôp úLs® 19dİ ùNpXÜm

0 1 8 9

18. உங்கள் குழந்தைகளோடு உங்களுக்கு இருக்கும் உறவினால்

ஏதாவது வருத்தமா மனக் கஷ்டமோ உங்களுக்கு உண்டா? என்ன?

18.1 பிள்ளைகளோடு இருக்கும் உறவினால் வருத்தம் மனக்கஷ்டம் உண்டு. 0 1 8 9

ùTôÕYô] TRhPm

கீழ்க்கண்ட பகுதியில், தானுணர்ந்த பொதுவான பயம் அல்லது பதட்டத்தை மதிப்பிடவும். கவலையை மதிப்பிட வேண்டாம்.பேட்டியளிப்பவருக்கு தவறாக அல்லது ஆதாரமற்ற நம்பிக்கையினால் பொதுவான பதட்டம் இருந்தால் (உதாரணமாக தங்களை யாரோ பின் தொடர்கிறார்கள்) அதை இங்கே மதிப்பிடவும்.

19. பயப்படுகிறீர்களா? (மிக பதட்டமாக இருக்கிறதா?) (சமீபத்தில் அப்படி நடந்திருக்கிறதா? உங்களுக்கு ஏன் அப்படி தோன்றியது?)

இம்மாதிரி உணர்வுகளை தூண்டிய சம்பவங்களுக்கு பொருத்தமில்லாத பயம் அல்லது பதட்டம்.

0 1 2 8 9

20. திடீரென்று அதிக பயமோ, அதிர்ச்சியோ, உண்டாகி அதை நிறுத்த ஏதாவது செய்ய வேண்டி இருந்ததா? பேட்டியளிப்பவர் பதட்டத்தை நிறுத்த முயற்சி செய்த சம்பவம்.

உதாரணம் அந்த அறையை விட்டு வெளியேறுதல்.

0 1 2 8 9

U] YÜj Rm

21. சமீப காலத்தில் வருத்தமாக (மனம் தளர்ந்து, மகிழ்ச்சியற்று இருந்திருக்கிறீர்களா?

21.1 வருத்தமான மனநிலை

0 1 2 8 9

22. அழுதிருக்கிறீர்களா? (எத்தனை முறை)

22.1 அழுதிருக்கிறார்கள்.

0 1 2 8 9

@ÝŠÚdj \ôoLs Fu\ôp úLs® (24)dİ ùNpXÜm

23. அழாவிட்டாலும் அழ வேண்டும் போல தோன்றியதுண்டா? (எத்தனை முறை)

23.1 அழ வேண்டும் போல் இருந்திருக்கிறது.

0 1 2 8 9

* பேட்டியளிப்பவர் மனவருத்தமோ, அழுகையோ, அழ வேண்டும் என்ற மனநிலையோ இல்லை என மறுத்தால் கேள்வி (28)க்குச் செல்லவும்.

24. மனவருத்தம் / அழவேண்டும் போல் எண்ணம் இவையெல்லாம் பெரும்பாலான சமயம் இருந்திருக்கிறதா? எத்தனை நேரம் நீடித்தது? சில மணி நேரமாக அல்லது அதைவிட

அதிகமாக? உங்களுக்கு எத்தனை காலமாக இப்படி இருந்திருக்கிறது?

24.1 மனவருத்தம் / அழுகை / அழுவேண்டும் போல எண்ணம் சாதாரண சில மணி நேரத்தை விட அதிகமாக இருக்கிறது. 0 1 8 9

24.2 மன வருத்தம் / அழுகை / அழுவேண்டும் போல எண்ணம் பெரும்பாலான சமயம் இருக்கிறது. 0 1 8 9

24.3 கடந்த மாதத்தில் குறைந்தது 2 வாரங்களாக தொடர்ந்து இருக்கிறது. (மற்ற அறிகுறிகளுடன் ஒப்பிடுவதற்கு மாதத்தில் எப்பொழுது அப்படி இருந்தது என தீர்மானியுங்கள்) 0 1 8 9

25. சில சமயங்களில் பழைய நிலைமை அடைந்தது போல் தோன்றியிருக்கிறதா?

25.1 நிலையற்ற மனநிலை 0 1 2 8 9

26. ஒரு நாளில் எப்போது மிகவும் மோசமாக இருக்கிறீர்கள்? கீழ்க்கண்ட எச்சமயத்திலும் இல்லையென்றால் 0 என மதிப்பிடவும்
நாள் முழுவதும் அதிகமாக இருந்தால், எல்லாவற்றிலும் 1 என மதிப்பிடவும்.

26.1 காலையில் அதிகமாக உள்ளது. 0 1 8 9

26.2 மதியம் அதிகமாக உள்ளது. 0 1 8 9

26.3 மாலையில் அதிகமாக உள்ளது.

27. மனவருத்தம் எதனால் மறைகிறது? எவ்வளவு நேரம்?

27.1 எதனாலும் மறையாது. 0 1 8 9

27.2 பல மணி நேரங்களுக்கு, விருந்தினர் வருவதாலோ பொழுது போக்கினாலோ மனவருத்தம் மறைவதில்லை. 0 1 2 8 9

28. வாழ்க்கை வாழ்வதில் பயன்னில்லை என்று தோன்றுகிறதா? 0 1 2 8 9

29. எதிர்காலத்தை எப்படி காண்கிறீர்கள் என்ன நினைக்கிறீர்கள்? எதிர்காலத்தில் எல்லாம் அமையும் என நினைக்கிறீர்கள்? அதற்காக உங்கள் நம்பிக்கை என்ன?

29.1 நம்பிக்கையற்றவர் அல்ல. ஆனாலும் எதையும் எதிர்பார்க்காமல் நாளுக்கு நாள் வாழ்கிறார். மேலும் ஆராயுங்கள்.) 0 1 8 9

29.2 நம்பிக்கையற்றவர் என்றால் - ஏன் அப்படி? மிகவும் நம்பிக்கையற்றுப் போயிருக்கிறீர்களா? 0 1 8 9

29.3 தெளிவான பதில் இல்லையென்றால் - எதிர்காலத்தைப் பற்றி உங்களுக்கு நினைக்கப் பிடிக்காத ஏதாவது ஒன்று இருக்கிறதா? 0 1 8 9

29.4 எதிர்காலத்தைப் பற்றி நம்பிக்கையற்றவராக, அதில் ஒன்றும் இல்லை என, அல்லது தாங்கமுடியாது என நினைக்கிறார். 0 1 8 9

30. இறந்துவிட்டால் பரவாயில்லை என்று எப்போதாவது நினைத்ததுண்டா? (வாழ்க்கை மிகவும் பாரமாக போனதா?) எப்போதாவது வாழ்க்கைக்கு முடிவு கட்டிவிடலாம் என்று தோன்றியிருக்கிறதா? (அதை பற்றி நீங்கள் ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்ததுண்டா? (தற்கொலை செய்து கொள்ள நினைத்ததுண்டா?)

30.1 எப்போதாவது தற்கொலை செய்யவேண்டுமென்றும் அல்லது இறந்து விட வேண்டும் என நினைத்ததுண்டு. 0 1 8 9

I Ú úTôÕm Fi | VSpûX Fu\ôp úLs® (33)dİ ùNpXÛm

31. சமீபத்தில் எப்போதாவது அப்படி நினைத்தீர்களா? (போன மாதத்தில்) (எவ்வளவு நேரம்?) ஒரு போதும் இல்லை = 0 சில சமயம் எப்போதாவது = 1

31.1 கடந்த மாதத்தில் 0 1 8 9

31.2 கடந்த வருடத்தில் 0 1 8 9

31.3 கடந்த மாதத்தில், குறைந்தது 2 வாரங்களாக இறந்து விடவேண்டும் என நினைத்திருக்கிறார். 0 1 2 8 9

* LPKR UôRj Sp BpûXùVu\ôp úLs® (33)dİ ùNpXÛm

32. நீங்கள் தற்கொலை செய்வதற்கு ஏதாவது முயற்சி செய்தீர்களா? எப்போது? என்ன செய்தீர்கள்? (அல்லது திட்டமிட்டீர்களா) ஏன் அப்படி நினைத்தீர்கள்? தற்கொலை செய்ய ஏதோ செய்திருக்கிறார் அல்லது திட்டமிட்டிருக்கிறார்? 0 1 8 9

32.1 தற்கொலையைப் பற்றி எண்ணுவதில்லை. ஆனால் வாழ்க்கை பாரமாக இருப்பதால் இறந்துவிட ஆசைப்பட்டிருக்கிறார். 0 1 8 9

33. á okÕ LY² j Rp

கட்டளை

0 = எப்போதாவது சிறிதளவில், ஏற்றுக் கொள்ள தக்க
1 = உண்டு, மிகுதியாக ஆனால் சில வேளைகளில் (சுமாரான)
2 = உண்டு, மிகுதியாக, எப்பொழுதும்.

33.1 பார்க்க, அல்ல கேட்க கவலையாக, மனவருத்ததுடன் அல்லது பயமாக தோன்றுகிறது, 0 1 2 8 9

* BpûXùVu\òp úLs® (34)dĪ ùNpXÛm

33.2 பார்க்க அல்லது கேட்க பதட்டமாக அல்லது கவலைப்படுவதாக தோன்றுகிறார். 0 1 2 8 9

33.3 பார்க்க அல்லது கேட்க வருத்தத்துடன், மனவருத்தத்துடன் தோன்றுகிறார். 0 1 2 8 9

33.4 பார்க்க அல்லது கேட்க ஐயத்துடன் அல்லது பயத்துடன் தோன்றுகிறார். 0 1 2 8 9

33.5 கண்களில் ஈரம் கண்ணீர் அல்லது அழுகை 0 1 2 8 9

OôTLfNdS

34. ஞாபக சக்தியில் ஏதாவது கஷ்டம் இருந்திருக்கிறதா?

34.1 உண்டு என்றால் (அது உங்களுக்கு தொந்தரவாக இருக்கிறதா?) உண்டு என உணருகிறார். 0 1 2 8 9

35. சமீபத்தில் சில விஷயங்களில் மறதி இருந்திருக்கிறதா? (எந்த மாதிரி விஷயங்கள்) (குடும்பத்தினர், நண்பர்களின் பெயர்களையா? பொருள்களை வைப்பதிலா?)

35.1 குடும்பத்தினர் அல்லது நண்பர்களின் பெயர்களை மறக்கிறார் அல்லது தவறாக / மாற்றி கூப்பிடுகிறார். 0 1 2 8 9
(அவ்வப்போது தவறுகளை கருத்தில் கொள்ளவேண்டாம்?)

35.2 எங்கே பொருள்களை வைத்திருக்கிறார் என மறக்கிறார். 0 1 2 8 9

36. ஞாபகம் வைத்துக் கொள்வதற்கு முன்னெவிட இப்போது அதிக முயற்சி எடுக்க வேண்டியிருக்கிறதா? எம் மாதிரியான விஷயங்கள் ? இது எப்போது ஆரம்பித்தது? முன்னெவிட அதிக முயற்சி எடுக்க வேண்டியிருக்கிறது. 0 1 8 9

Di Ó Fu\p

36.1 முதல் முறையாக தோன்றியது

36.2 கடந்த 1-2 வருடங்கள் 0 1 8 9

36.3 கடந்த 3-4 வருடங்கள் 0 1 8 9

36.4 கடந்த 5-10 வருடங்கள் 0 1 8 9

36.5 10 வருடங்களுக்கு முன்னர் 0 1 8 9

37. என் பெயர் ஞாபகம் இருக்கிறதா? என்ன அது?

37.1 பேட்டியாளர் பெயரை சரியாக கூறவில்லை, தவறாக கூறுகிறார். 0 1 8 9
(சிறு உச்சரிப்பு பிழைகள் அனுமதிக்கப்படலாம்)

38. இப்போது ஒரு சாதாரண கேள்வி கேட்க வேண்டும். பிரதம மந்திரியின் (அல்லது ஜனாதிபதி) பெயர் என்ன?

38.1 பிரதம மந்திரியின் பெயரை ஞாபகப்படுத்தி கூற இயலவில்லை. 0 1 8 9
(தவறாக கூறினால் என்று கூறவும். உண்மையில் அது யார் என்று கூறவும்)

39. இதற்கு முன் இருந்த பிரதம மந்திரி யார்?

39. 1 இதற்கு முன் இருந்த பிரதம மந்திரியின் பெயரை ஞாபகப்படுத்த முடியவில்லை 0 1 8 9

40. குறிப்புரை

40.1 மதிப்பீட்டாளர் பேட்டியளிப்பவருக்கு ஞாபகம் வைப்பதில் பிரச்சனை இருக்கிறது என எண்ணுகிறார். 0 1 2 8 9

Hypochondriasis

45. குறிப்புரை
பேட்டியளிப்பவர் பார்க்க ஒடுங்கி, மெலிவாக, உடல் நலமற்று அல்லது உடல் ஊனமுடன்
தோன்றுகிறார். 0 1 2 8 9

45.1 ஒன்று அல்லது அதற்கு மேல், கை/கால்(களை) அல்லது முகத்தை
முழுமையாகவோ அல்லது பக்கமாகவோ பக்கவாதம் தாக்கியிருக்கிறது. 0 1 8 9

47. பக்கவாதம் வந்திருக்கக்கூடும் என்று சொன்னார்களா?

47.1 பேட்டியளிப்பவர் அவர்களுக்கு பக்கவாதம் இருந்தது அல்லது தாக்கியிருக்கக்கூடும் என
காண்பிக்கிறார். 0 1 2 8 9

1 - மதிப்பாளர் இருக்கக்கூடும் என எண்ணுகிறார். ஆனால் உறுதியாக இல்லை.

2 - மதிப்பாளர் கட்டாயம் என எண்ணுகிறார்.

ùPu`u (TRhPm # TPTPlx) Dh×Vp @ûUS.

48. மிகவும் களைத்துப் போகிறதா? சோர்வாக இருக்கிறதா?

48.1 இல்லையென்றால் மாலை வேளையில் எப்படி இருக்கிறது?
காலையில் அல்லது மாலையில் களைத்துப் போகிறார். 0 1 2 8 9

49. ஓய்வெடுத்து கொள்வது கஷ்டமாக இருக்கிறதா?

49.1 ஓய்வெடுத்து கொள்வதில் கஷ்டம் இருக்கிறது, 0 1 2 8 9

50. தலைவலி வருவது உண்டா? எங்கே? வலி எப்படி இருக்கும்?

50.1 தலைவலியை விவரிக்கிறார்.

50.2 டென்ஷன் தலைவலியை விவரிக்கிறார். உதாரணம் தலையை “தலையை சுற்றி
பட்டைகள் அழுத்தம்”, கழுத்திற்கு பின்புறத்தில் அழுத்தம். 0 1 2 8 9

டென்சன் தலைவலிகளுக்கு ஒற்றைத் தலைவலி, பார்வை பரிமாண சிதைவுடன் அல்லது
குமட்டலுடன் கூடிய தலைவலிகளை மதிப்பிடவேண்டாம்.

DP- p úLô[ôß

51 பசி எப்படி இருக்கிறது? சாப்பாடு பிடிக்கிறதா? வழக்கத்தை விட கூடவோ குறைந்தோ சாப்பிடுகிறீர்களா?

51.1 சாப்பாட்டின் மேல் ஆசை குறைந்திருக்கிறது. 0 1 2 8 9

51.2 சாப்பாட்டின் மேல் ஆசை அதிகரித்திருக்கிறது. 0 1 2 8 9

* Ĩ û\YúRô á ÓYúRô BpûXùVu\ôp úLs ® (53)dĭ ùNpXÜm

52. ஏன் அப்படி? போன மாதத்தில் பெரும்பாலான நாட்களில் அப்படியிருந்ததா?

52.1 எந்த ஒரு மருத்துவநிலை இல்லாமலும், குமட்டல் இல்லாமலும் பசி குறைவு.

52.2 கடந்த மாதத்தில் குறைந்தது 2 வாரங்களில் அநேக நாட்களில் பசி இல்லை.

0 1 8 9

52.3 கடந்த மாதத்தில் குறைந்தது 2 வாரங்களில் அநேக நாட்களில் பசி அதிகரித்தல்.

0 1 8 9

53. போன மூன்று மாதங்களில் ஏதாவது எடை குறைந்திருக்கிறதா? (எடை கூடியிருக்கிறதா?) எவ்வளவு? போன மாதத்தில் எவ்வளவு?

53.1 கடந்த 3 மாதங்களில் (4.5 கிலோ) அல்லது அதற்கு மேல் குறைந்திருக்கிறார்.

0 1 8 9

53.2 10 (4.5 கிலோ) அல்லது அதற்கு மேல் கடந்த 1 மாதத்திற்குள் குறைந்திருக்கிறார்.

0 1 8 9

54. சமீபத்தில் தூங்குவதில் கஷ்டம் இருந்ததா? (தூங்குவதற்காக ஏதாவது மாத்திரை சாப்பிட்டீர்களா?) எத்தனை நாட்களாக இப்படி நடந்துக் கொண்டிருக்கிறது?

54.1 தூங்குவதில் கஷ்டம் அல்லது சமீப காலத்தில் தூங்கும் விதத்தில் மாற்றம்.

0 1 8 9

***BpûXùVu\ôp úLs® (59)dĩ ùNpXÛm**

- 54.2 தூங்கப் போவதிலோ, அல்லது தூங்கிக் கொண்டிருப்பதிலோ கஷ்டம் அல்லது தூக்கத்திற்கு மருந்து / மது எடுக்கிறார். 0 1 2 8 9
- 54.3 இரவில் அதிக தூக்கமின்மையால் காலையில் அநேகமாக தூங்குகிறார். 0 1 2 8 9
- 54.4 கடந்த மாதத்தில் குறைந்தது 2 வாரங்களுக்கு இரவில் தூக்கமின்மை. 0 1 2 8 9
- 54.5 கடந்த மாதத்தில் குறைந்தது 2 வாரங்களுக்கு இரவில் மிகுதியான தூக்கம் 0 1 2 8 9
55. தூக்கம் வருவதில் ஏதாவது கஷ்டம் இருந்ததா? மிகுந்த நேரம் விழித்து கொண்டு படுத்திருப்பீர்களா? (தூக்கம் வருவதற்கு காத்து கொண்டு) தூக்கம் வருவதில் கஷ்டம்.
- 55.1 மாத்திரைகள் எடுத்தால், இவை இல்லையென்றால் என்ன ஆகும் என பேட்டியாளர் நினைக்கிறார் என்பதை மதிப்பிடவும். 0 1 2 8 9
56. இரவில் உங்கள் தூக்கம் தடைப்படுகிறதா?
- 56.1 இரவில் தூக்கம் தடைப்படுகிறது (குட்டித் தூக்கத்திலிருந்து எழுந்த பின்னர் வெகு நேரம் வரையில் திரும்ப தூங்க இயலாமையை எடுத்துக் கொள்ளவும்.) மாத்திரை இல்லாமல் என்ன ஆகும் என பேட்டியாளர் நினைக்கிறார் என்பதை மதிப்பிடவும். 0 1 2 8 9

*** ç dLj Šp RûP GÕm BpûXùVu\ôp úLs® (59)dĩ ùNpXÛm**

57. கொஞ்ச நாட்களாக விடியர்காலையில் விழித்து மறுபடியும் தூக்கம் வராமல் இருக்கிறதா? எத்தனை மணிக்கு? அதுதான் வழக்கமாக போகிறதா? வழக்கமான நேரமா? முழிக்கும் நேரமா? அடிக்கடி இவ்வாறு ஏற்படுகிறதா?
- 57.1 கடந்த மாதத்தில் குறைந்தது 2 வாரங்களுக்கு இரவில் வழக்கமாக முழிக்கும் நேரத்தை விட 2 மணி நேரத்திற்கு முன் எழுந்து மீண்டும் தூக்கம் வராமல் போகிறது. 0 1 8 9
58. உங்களை முழிக்க வைப்பது என்ன? (என்ன கஷ்டம்?) அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கிறதா? அல்லது வலியிருக்கிறதா? சத்தத்தால் தொந்தரவாக இருக்கிறதா?

58.1 மாறிய மனநிலை / யோசனை அல்லது பதட்டத்தால் கஷ்டம் இருக்கிறது. (உதாரணமாக மனவருத்ததுடன் அல்லது பதட்டத்துடன் அல்லது இவ்விதமான யோசனையுடன் தூங்காமல் படுத்து கொண்டிருப்பது) 0 1 2 8 9

58.2 உடலின் காரணமாக அல்லது சத்தத்தினால் கஷ்டம் ஏற்படுகிறது. 0 1 8 9

61. போன மாதத்தில் எப்போதாவது மார்பு படபடவென்று அடிப்பது போல் உணர்ந்திருக்கிறீர்களா? அல்லது நடுக்கம் ஏற்பட்டு இருக்கிறதா? (உடற்பயிற்சி செய்யாத போது) அச்சமயத்தில் என்ன நடந்து கொண்டிருந்தது? (அதாவது நோயாளிக்கு மார்பு படபடவென்று அடிப்பதற்கு உடற்பயிற்சி காரணமில்லை என்றும், இது எப்போதும் பயத்தினால் ஏற்படும் என்றும் உணர்வது. 0 1 2 8 9

61.1 இதயதுடிப்பு

61.2 நடுக்கம் அல்லது நடுக்க உணர்வு பயத்தினால் ஏற்படுவதே என்று உணருதல். 0 1 2 8 9

61.3 பயத்தினால் உடலில் ஏற்படும் வேறு உணர்வுகள் (குறிப்பிடு) 0 1 2 8 9

Fi QeL° p úLô[ôß (AúXôNû] ùNnYSp LxPeLs)

62. சமீபத்தில் யோசிப்பதில் மிக்க தாமதம் ஏற்பட்டு உள்ளதா? சாதாரணமாக இருப்பதைவிட மோசமாக உள்ளதா? யோசனையில் வேகத்தில் குறைவு ஏற்படுவதாக உள்ளுணர்வில் தோன்றுவது. 0 1 2 8 9

63. உங்கள் எண்ணங்கள் குழம்பி இருக்கின்றதா? (யோசனையை ஒழுங்குபடுத்த இயலாமல் போகிறதா?) உங்களால் தெளிவாக யோசிக்க முடிகிறதா? எத்தனை தடவை இந்த தொந்தரவு இருக்கிறது, அடிக்கடியா? குழப்பத்திற்கு ஆளாகியதாக உணருதல். 0 1 2 8 9

64. முடிவெடுப்பதில் கஷ்டம் இருக்கிறதா? (எத்தனை காலமாக இந்த பாதிப்பு? எத்தனை முறை?)

64.1 தீர்மானிக்க முடியாத நிலை 0 1 2 8 9

64.2 பெரும்பாலான நாட்களில் (இருவாரங்களில்) யோசனைகள் குழப்புவதாகவும் அல்லது தீர்மானிக்க முடியாத நிலை போன்றவை இருப்பது போல உணருதல். 0 1 2 8 9

- 64.a நீங்கள் தினமும் செய்ய வேண்டியவற்றை எவ்வாறு சமாளிக்கிறீர்கள்? 0 1 2 8 9
- 64.b உங்கள் மேல் உங்களுக்கு நம்பிக்கையிருக்கிறது என்று கூற முடியுமா? 0 1 2 8 9
- 64.3 தினமும் செய்ய வேண்டியவற்றை செய்ய முடியவில்லை என்று எண்ணம் 0 1 2 8 9
- 64.4 தன் மேல் நம்பிக்கை இழத்தல். 0 1 2 8 9
65. குறிப்புரை
- 65.1 குழப்பமாக தோன்றுகிறார் 0 1 2 8 9
- 65.2 தீர்மானத்திற்கு வராது போல் தோன்றுதல் 0 1 2 8 9

úYLM Ĩ ũ\Rp

71. உங்கள் நடமாட்டத்தில் வேகம் குறைந்தது போல் தோன்றுகிறதா? (நிதானமாயிருக்கிறதா?)
- 71.1 செய்கைகளில் வேகம் குறைவது போல் உணருதல் 0 1 2 8 9
72. நீங்கள் நினைத்த காரியங்களை செய்வதற்கு வேண்டிய சக்தி மிகவும் குறைவாக இருக்கிறது? எத்தனை காலமாக இப்படி இருக்கிறது? பெரும்பாலான நாட்கள் இப்படி இருக்கிறீர்களா?
- 72.1 சக்தியை தடை செய்வதாக உணருதல் 0 1 2 8 9
- 72.2 குறைந்தது இரண்டு வாரங்களில் அநேக நாட்களில் இருக்கிறது. 0 1 2 8 9
73. நீங்கள் காரியங்களை எப்போதும் போலவே செய்து கொண்டு இருக்கிறீர்களா அல்லது குறைவாகவோ : அதிகமாகவோ:
- 73.1 எப்போதும் போலல்லாமல் குறைவாகவே செய்தல் 0 1 2 8 9
சூழ்நிலையில் தடங்கள் ஏற்படுவது தவற மற்றவைகளை மதிப்பிடவும்.

úYLM Ĩ ũ\YŌ, NdS«pXôũU (@pXŌ) ùNVp SPY¥dũL Ĩ ũ\YŌ ØR- VũY
BpũXũVu\ôp 78m TĨ ŠdĨ ùNpXŪm

74. இது (மெதுவாக செய்தல், சக்தியில்லாமை, குறைவாக காரியம் செய்தல்) கடந்த மூன்று மாதத்தில் ஆரம்பித்ததா அல்லது கடந்த மூன்று மாதங்களில் அதிகமாக உள்ளதா? கடந்த மூன்று மாதங்களில் ஆரம்பித்தது. (அல்லது) மிகவும் அதிகமாக உள்ளது.

0 1 2 8 9

75. ஒரு நாளில் எந்த சமயமாவது இது மிகவும் மோசமாகி இருக்கிறதா? பெரும்பாலான நாட்களில் இப்படி இருக்கிறதா?

75.1 வேகம் குறைதல் (அல்லது) சக்தியில்லாமை ஆகியவை காலை வேலையில் அதிகமாகும்.

0 1 8 9

75.2 வேகம் குறைதல் (அல்லது) சக்தியில்லாமை ஆகியவை மாலை வேலையில் அதிகமாகுதல்.

0 1 8 9

75.3 வேகம் குறைதல் (அல்லது) சக்தியில்லாமை குறைந்தது இரண்டு வாரங்களில் அநேக நாட்களில் இருத்தல்.

0 1 8 9

76. யாராவது உங்களை பார்க்க வந்தாலோ, நீங்கள் வெளியே போக வேண்டியிருந்தாலோ எப்படி இருக்கிறது? அதனால் ஏதும் மாறுதல் இருக்கிறதா?

76.1 மகிழ்ச்சியளிக்கும் செய்கையினாலும் ஒரு மாறுதலும் இல்லை.

0 1 8 9

77. சக்தியில்லாததால் ஏதுவும் செய்யாமல் உட்கார்ந்தே அதிக நேரம் செலவழிக்கின்றீர்களா? (அல்லது படுக்கையிலே) சக்தியில்லாததால் உட்கார்ந்து கொண்டோ (அ) படுத்துக் கொண்டோ இருத்தல்.

0 1 8 9

78. குறிப்புரை

78.1 எல்லா செய்கையிலும் அதிக வேகம் குறைதல்

0 1 2 8 9

R² ஸ்ரீ

87. தனிமையாக இருப்பது போல் தோன்றுகிறதா?

87.1 தனிமையாக இருப்பது போல் தோன்றுவதை ஒப்பு கொள்ளுதல்.

0 1 2 8 9

* தனிமை இல்லையென்று உணரவில்லையானால் கேள்வி 90க்கு செல்லவும்.

88. இதனால் உங்களுக்கு வருத்தமாக இருக்கிறதா? அதிலிருந்து வெளிவர முடியுமா?

88.1 தனிமையாக உணருகிறார், அதிலிருந்து மீள முடியவில்லை.

0 1 8 9

88.2 தற்போது தனிமை கஷ்டமா (அல்லது) மனவருத்தம் ஏற்படுத்துவது. 0 1 8 9

89. எதிர்காலத்தில் (நீங்கள்) தனியாக இருக்கக் கூடிய (வாழக்கூடிய) வாய்ப்பு உங்களுக்கு கவலை உண்டாக்குகிறதா?

89.1 எதிர்காலத்தில் தனியாக இருக்கக் கூடிய நிலையினை உணர்ந்து வருத்தப்படுதல். 0 1 8 9

Öu×Bj RlTÓYRòL Fi ÔRp

90. சாதாரணமாக மனிதர்களுடன் எப்படி பழகுவீர்கள்?

90.1 சகஜமாக இருக்க முடியாத நிலையினை உணருதல். 0 1 8 9

91. உங்களுக்கு சில சமயங்களில் மற்றவர்கள் உங்களை பற்றி பேசுவது போலவோ, உங்களைப் பார்த்து சிரிப்பது போலவோ தோன்றுகிறதா?

91.1 அதுபோல இருப்பது போல் உணருதல். 0 1 8 9

ØkûRV úLs® 0 U\$1× ùTt\òp úLs® 93dĩ ùNpXÜm

92. அது உண்மை என்று நினைக்கிறீர்களா அல்லது ஒரு வேளை நீங்களாக அப்படி நினைத்துக் கொள்கிறீர்களா?

(உங்களுக்கு நிச்சயமாக தெரியுமா)

92.1 உண்மையாக இருக்க முடியாது என்று நம்புதல் 0 1 8 9

92.2 உண்மை என்று நினைத்தல் 0 1 8 9

92.3 உண்மையே என்று உறுதியுடன் கூறுதல் 0 1 8 9

93. ஒருவர் எல்லோருடனும் ஒத்துபோவது முடியாது. உங்களுடன் மிகவும் ஒத்து போகாதவர் யாராவது (யார் என்று குறிப்பிட அவசியமில்லை) உண்டா?

93.1 அப்படிப்பட்ட மனிதர் / மனிதர்கள் உள்ளார்கள். 0 1 8 9

*அப்படிப்பட்ட மனிதர் / மனிதர்கள் இருக்கிறார் என்றால் கேள்வி 95க்கு செல்லவும்.

94. யாராவது வேண்டுமென்றே உங்களை கோப்படுத்துவதற்கோ தீங்கிழைக்கவோ முயலுகிறார்களா? யாரோ தங்களை கோப்படுத்தவோ/தீங்கிழைக்கவோ முயலுகிறார்கள் என்ற தவறான நம்பிக்கையை கொண்டு இருக்கிறார்.

RY\ô] Sm@dûL BpûXûVu\ôp 103dĪ ùNpXÛm

95. நீங்கள் பெரும்பாலும் நியாயமாக நடப்பவராக இருக்கலாம். அப்படியென்றால் தவறு ஒருவேளை அவர்களுடையதோ? (இந்த சமயத்தில் மேலும் ஆராய முற்பட வேண்டாம்)

95.1 தவறு அவர்களுடையது என்று கூறுகிறார். ஆனால் அதில் சில சந்தேகம் உள்ளது.

0 1 8 9

95.2 தவறு அவர்களுடையது என்று கூறுகிறார். ஆனால் அதில் சந்தேகமில்லை.

0 1 8 9

96. சில பேர் மிகவும் மோசமாக நடந்து கொள்வது உண்டு. அதனால் மனக்கஷ்டம் வரத்தான் செய்யும். உங்களை அப்படி கஷ்டப்படுத்த அவர்கள் வேண்டுமென்றே செய்வதாக தோன்றுகிறதா?

96.1 பேட்டியளிப்பவர் அவர்கள் அப்படித்தான் செய்வதாக நம்புகிறார்.

0 1 2 8 9

97. அவர்கள் என்ன செய்கிறார்கள்?

97.1 பேட்டியளிப்பவர் மனிதர்கள் தங்களை வேண்டுமென்றே கோபப்படுத்தவோ (அ) கெடுதல் செய்கிறார்கள் என்று தப்பான நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்.

0 1 2 8 9

98. ஏன் அப்படி அவர்கள் செய்கிறார்கள்? அதற்கு ஏற்ற தவறு ஏதாவது நீங்கள் செய்து இருப்பீர்கள் என்று நினைக்கிறார்களா? உங்களுக்கு அப்படி உறுதியாக தோன்றுகிறதா?

98.1 அவன்/அவள் உறுதியாக இருப்பதாக நினைப்பதைத் தெரிவிப்பது.

0 1 2 8 9

98.2 அவன்/அவள் தண்டிக்கப்பட வேண்டியவர் என்று தெரிவிக்கிறார்கள்.

0 1 2 8 9

99. நீங்கள் தவறாக அப்படி நினைத்திருக்கலாமா?

99.1 பேட்டியளிப்பவர் தவறாக நினைத்திருக்கலாம் என்பதை நம்பவில்லை.

0 1 2 8 9

úTh¥V° lTYo @Yu/@Ys RY\ôL ``û] j SÚdLXôm Fuß Sm©] ôp úLs ® 102dĪ ùNpXÛm

100. உங்களுக்கு உண்மையிலேயே கெடுதல் செய்ய அவர்கள் முயற்சி செய்கிறார்களா? (எந்த வழியில்) ஏதாவது ஏமாற்ற/தந்திரம்/வித்தை செய்கிறார்களா? (பேட்டியளிப்பவர்)

100.1 மனிதரோ/மனிதர்களோ தங்களை சங்கடப்படுத்தவோ, கஷ்டப்படுத்தவோ (அ)

பயன்படுத்திக் கொள்ளவோ முயற்சிக்கிறார்கள் என்று நம்புகிறார்கள். 1 2 8 9
 100.2 (பேட்டியளிப்பவர்) மனிதரோ/மனிதர்களோ இவனை/இவளையோ தேகத்திற்கு கெடுதல்
 செய்யவோ (அ) கொல்லவோ முயற்சிக்கிறார்கள் என்று நம்புகிறார். 0 1 2 8 9

100.A அவர்கள் ஏதாவது தந்திரத்தை கையாளுகிறார்களா?

100.3 0 - இல்லை, 1 - ஆம் 0 1 8 9
 முயற்சிகளைக் குறித்துக் கொள்ளவும்.

101. யார் என்று குறிப்பிட்டு சொல்லக் கட்டாயம் இல்லை. ஆனால் சொன்னால் எனக்கு
 உதவியாக இருக்கும்.
 பேட்டியளிப்பவர் அவை அதிகாரமான ஒன்றோ/ மனிதரோ /அல்லது

101.1 நிறுவனமோ (போலீஸ், சியிஐ மற்றும்) 0 1 8 9

101.2 பேட்டியளிப்பவர் தனக்கு தெரிந்த (அல்லது) தெரியாத தனி நபர்கள் என்று கூறுகிறார்.
 0 1 8 9

102. மதிப்பீட்டாளர் அளிக்கப்பட்ட விவரங்களை வைத்து, திறனாய்வு கருத்து நடந்திருக்க
 வாய்ப்பு உண்டு. அநேகமாக உண்மையாக இருக்க முடியாது. 0 1 8 9

102.2 நடந்திருக்க வாய்ப்பே இல்லை. 0 1 8 9

103. á okŌ LY² j Rp

103.1 பேட்டியளிப்பவர் அளவுக்கதிகமாக சந்தேகப்படுவது போல் தோன்றுதல். 0 1 2 8 9

İ t\ DQof£

104. எதைபற்றியாவது உங்களை குறை கூறிக் கொள்கிறீர்களா? அல்லது குற்ற உணர்ச்சி
 ஏற்படுகிறதா? எதைப்பற்றி? (நீங்கள் எதற்கும் உதவாதவர் என்றே தோன்றுகிறதா? எத்தனை
 காலமாக தோன்றுகிறது?) இது நியாயமானதாக தோன்றுகிறதா?

104.1 கடந்த காலத்தில் அல்லது தற்போது ஏற்பட்ட தவறுகளினால் அதிகமாக குற்ற உணர்ச்சியோ
 (அல்லது) தன்னை பற்றி குற்றமாக உணர்வதோ தெளிவாக தெரிவிப்பது.
 (நியாயமான (அல்லது) சிறிய குற்றசாட்டுகளை சேர்க்க வேண்டாம். 0 1 2 8 9

104.2 கடந்த காலத்தில் ஏற்பட்ட நியாயமான (அல்லது) அநியாயமானவற்றை
 குறித்து கவலைப்படுவதை குறிப்பிடுகிறார். 0 1 8 9

104.3 எதற்கும் பயன்படாமல் இருத்தல் போன்ற எண்ணங்களோ (அல்லது) அதிக குற்ற உணர்ச்சியோ அதிக நாட்களாக குறைந்தது இரண்டு வாரங்களாக உணருதல்.

0 1 2 8 9

104.4 அதிக நாட்களாக எதற்கும் பயன்படாமல் இருந்தால் (அல்லது) குற்ற உணர்ச்சியானது தீவிரமான பொய்யான நம்பிக்கையாக இருத்தல்.

0 1 2 8 9

F-fNpTÓm Ru ûU

105. கொஞ்ச நாட்களாக அதிக எரிச்சல் அடைகிறீர்களா? (கோப்பப்படுகிறீர்களா? எத்தனை நாளாக?)

105.1 (கோபம்) எரிச்சல் அடைவதாக ஒப்புக் கொள்கிறார்.

0 1 2 8 9

105.2 கடந்த மாதத்தில் இரண்டு வாரங்களாக அநேக நாட்களில் எரிச்சல் அடைந்ததாக கூறுகிறார்.

0 1 2 8 9

106. உங்கள் மேலேயே உங்களுக்கு கோபம் வருகிறதா?

106.1 தன் மேலேயே கோபம் வருகிறது.

0 1 2 8 9

AoYm

113. செய்யும் காரியங்களில் உங்கள் ஆர்வம் எப்படி இருக்கிறது? (இந்த ஆர்வத்தை உங்களால் தொடர்ந்து கடைப்பிடிக்க முடிகிறதா?)

113.1 கடந்த ஒரு மாதமாக முதலில் இருந்தது போல் இல்லாமல் செய்யும் வேலையில் ஆர்வம் குறைந்து விட்டது.

0 1 2 8 9

114. சமீபத்தில் எதைச் செய்வது உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கிறது?

114.1 (ஏதாவது மாறுதல் ஏற்பட்டிருக்கிறதா?) இதற்கு முன்பு நீங்கள் செய்வது உங்களுக்கு சந்தோஷத்தை கொடுத்ததா? அநேகமாக எதையும் சந்தோஷத்துடன் அனுபவிக்க முடியவில்லை.

0 1 2 8 9

BqYôß AoYj SúXô @pXÕ NkúRô` j SúXô Ĩ û\Û BÚkRôp úLs ® 117dĭ
ûNpXÛm

115. இப்படி சந்தோஷக் குறைவு/ஈடுபாடு குறைவு/வெறுப்பாக ஆனதை எப்போது கவனித்தீர்கள்? அது எப்பொழுது ஆரம்பித்தது? இப்பொழுது சமீபத்தில் அப்படி இருந்திருக்கிறதா? எத்தனை நாளாக? பெரும்பாலான நாளில் அப்படி இருக்கிறதா?

115.1 ஆர்வத்திலோ சந்தோஷத்திலோ ரொம்ப வருடங்களாக படிப்படியாக குறை ஏற்பட்டு கொண்டு இருக்கிறதா? 0 1 2 8 9

115.2 இம்மாதிரியான குறைவு (ஆர்வம்/சந்தோஷம்) இந்த மூன்று மாதங்களில்தான் ஏற்பட்டுள்ளது. 0 1 2 8 9

115.3 ஆர்வத்தில்/சந்தோஷத்தில் குறைவு கடந்த மாதங்களாக குறைந்தது இரண்டு வாரங்களாக பெரும்பாலும் ஏற்படுகிறது. 0 1 2 8 9

116. நீங்கள் மனச் சோர்வுடனோ, பயத்துடனோ இருந்து இருக்கிறீர்களா?

116.1 அதிக மனச்சோர்வு / பயம். 0 1 8 9

LY] m

உங்கள் கவனம் எப்படி இருக்கிறது?

117. டெலிவிஷனையோ (சினிமா/டிராமாவோ) கவனித்து பார்க்க முடிகிறதா? (அதை முழுவதும் கவனித்து பார்க்க முடியுமா? எத்தனை நாளாக இந்தத் தொந்திரவு இருக்கிறது? எத்தனை முறை? 0 1 2 8 9

117.1 பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்த கஷ்டம். 0 1 2 8 9

118. உங்களுக்கு படிக்க முடியுமா? எதையாவது படிக்கும் போது கவனித்து படிக்க முடிகிறதா? (அதை முழுவதும் படிக்க முடியுமா?) (எத்தனை முறை?) படிப்பதில் கவனம் செலுத்த கஷ்டம். 0 1 2 8 9

118.1 படிப்பதில் கவனம் செலுத்த கஷ்டம்.
ஏதோ ஒரு வகையில் கவனம் செலுத்துவதில் ஏற்படும் கஷ்டம் அநேக நாட்களில் குறைந்தது இரண்டு வாரங்களாக ஏற்பட்டுள்ளது. 0 1 2 8 9

119. á okÖ LY² j Rp:
கவனக் குறைவு தெளிவாக பேட்டியின் போது வெளிப்படுதல் 0 1 2 8 9

×Xu DQ of £ûRÜ (Perceptual distortion)

இப்பொருள் காட்சி (Hallucination) பொய்யான நம்பிக்கை (delusions) முதலியவற்றை, மதிப்பிட கொடுக்கப்பட்ட கையேட்டினை (Manual) நோக்கவும். இந்த பிரிவில், நிலையில் வேறுபட்ட (abnormal) (அ) புதிரான அனுபவங்களை மட்டுமே மதிப்பிட வேண்டும். உதாரணமாக மின்சார கதிர், மயக்க நிலை (Hypnotism),

120. உங்கள் கற்பனை உங்களை ஏமாற்றுகிறதா?
வினோதமான நிலையில் மாறுபட்ட புலன் உணர்வு
அனுபவங்களை விவரித்தல். 0 1 2 8 9
121. உங்களால் விவரிக்க முடியாத அளவிற்கு ஏதாவது வினோதமான
ஒன்று நடக்கிறதா?
வினோதமான ஒன்று தன்னை சுற்றிலும் நடப்பதினால்
புதிராக இருக்கிறது. 0 1 2 8 9
122. உடலில் ஏதாவது வித்தியாசமான உணர்ச்சிகள் ஏற்படுகிறதா?
பாலுணர்வு சம்பந்தப்பட்ட பொய்யான நம்பிக்கைகள் உதாரணமாக
ஐம்புலத் தொடர்பின்றியே தொலைவிலிருப்பவர் உள்ளத்தை மன
ஆற்றலால் இயக்குதிறம் கனவுக் காதலர், முதலியவற்றால் பேட்டி
அளிப்பவருடன் இரவில் உடலுறவு கொள்ளுவது போல் உணருதல்.) 0 1 2 8 9
(ஆம் என்றால் 1 அல்லது 2 என்ற மதிப்பீட்டை
முந்தைய கேள்விக்கு அளிக்கவும்)
123. மற்றவர்கள் கவனிக்காத வாசனைகளை உணருகிறீர்களா?
மோப்பம் பற்றிய இல்பொருள் உணர்வு 0 1 2 8 9
வாசனை சம்பந்தப்பட்ட இல்பொருள் உணர்வு (உ.ம்)
போட்டியாளரோ அல்லது மற்றவர்களோ வாசனையளிக்கும்
பொருட்களையோ, வாயுவையோ அறையில் விடுவது முதலியவை
(ஆம் என்றால் 1 அல்லது 2 என்ற மதிப்பீட்டை 0 1 2 8 9
முந்தைய கேள்விக்கு அளிக்கவும்)
பேட்டியாளர் அவள்/அவனே கெட்ட வாசனையை வெளிப்படுத்துவதாக
உணருவது.
(ஆம் என்றால் 1 அல்லது 2 என்ற மதிப்பீட்டை 0 1 2 8 9
முந்தைய கேள்விக்கு அளிக்கவும்)
124. உங்கள் உணவிலோ, பானத்திலோ வித்தியாசமான ருசி
தெரிகிறதா? (எப்படி இருக்கிறது?) மகிழ்ச்சியளிக்க கூடாத 0 1 2 8 9
ருசிகள் (இல்பொருள் உணர்வு இல்லாத) உ.ம. கசப்பு ருசி
சுவையுணர்வுக்கான இல்பொருள் காட்சி.
மேலும் ஆராய முற்படுதல் சில சமயங்களில் மனிதர்களுக்கு
வினோதமான அனுபவங்கள் ஏற்படுவதுண்டு (உ.ம.)

12.5 மற்றவர்களுக்கு கேட்காத எதுவும் உங்களுக்கு கேட்கிறதா?
 (என்ன கேட்கிறது? (ஏதாவது குரல்கள்?) (ஒருவரும் அருகில் இல்லாதபோது) என்ன சொல்கிறது?) அவனோ/அவளோ வெளியில் தெரியும்தான் இல்லாத (மற்றவர்கள் கேட்காத வகையில்) தங்களுக்கு மட்டுமே குரல்கள் கேட்பதாக தெரிவித்தல்) 0 1 2 8 9
 மேற்கண்டவற்றிற்கு இல்லை என்ற பதில் தந்தால் கேள்வி 127க்கு செல்லவும்.

127. மற்றவர்களுக்கு தெரியாத காட்சிகள் / பொருட்கள் ஏதாவது உங்களுக்கு தெரிகிறதா?

127.1 புறசான்றுகள் எதுவும் தோன்றாமல் மற்றவர்களுக்குத் தெரியாத காட்சிகளை உணருவதாக தெரிவித்தல். 0 1 2 8 9

127.2 புறசான்றுகள் எதுவும் தோன்றாமல் மற்றவர்களுக்குத் தெரியாத காட்சிகளை உணருவதாக தெரிவித்தல். 0 1 2 8 9

*Bj RûLV DQoÛ BpûX F] d á ±] ôp úLs ® l30dİ ùNpXÛm

128. நன்றாக விழித்திருந்த போது அப்படி நடந்ததா?

128.1 நன்றாக விழித்திருந்தபோது ஆனது. 0 1 _ 8 9

129. அது நிஜம் என்று நினைத்தீர்களா? 0 1 8 9

129.1 நிஜம் என்று நினைத்தேன்

ùTònVô] Sm©dûL (@pXÕ) A Û³ úW u

பொய்யான நம்பிக்கை (அல்லது) ஆலுஸிரேஷன் இல்லை என்றால் கேள்வி 131 க்கு செல்லவும்.

130. இம்மாதிரி அனுபவங்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? (கோபமோ, வருத்தமோ, பயமோ வருகிறதா? (இது உங்களுக்கு வேண்டியதுதானா?) (அது உங்கள் தவறா, எப்படி வெளிப்படுத்துகிறீர்கள்?) இது மகிழ்ச்சி தருவதாக உள்ளதா?

130.1 பின்வருமாறு மதிப்பிடவும்:-

குறிப்பிடும்படியான உணர்ச்சி வாய்ந்த வெளிப்பாடு 0 1 2 8 9

130.2 இம்மாதிரியான அனுபவங்கள் தனக்கு ஏற்றவையல்ல என்று கடுமையாக உணருதல்

0 1 2 8 9

130.3 இம்மாதிரியான அனுபவங்களை தண்டிக்கப்பட வேண்டியவை என்று உணருதல்

0 1 2 8 9

130.4 பேட்டியளிப்பவர் எந்த விருப்பு வெறுப்பை காட்டாமலோ, எந்த உணர்ச்சியையும் காட்டாமலோ (அல்லது) எந்த உணர்ச்சியின் விளைவை குறிப்பிடாமல் காணப்படுகிறார்.

0 1 2 8 9

úTh¥V° lTYo U] YÚj Rm DûPVYwL BÚkRôp:#

130.5 பொய்யான நம்பிக்கை (அல்லது) அலுஸிரேஷன் உணர்வின் சாராம்சம் உட்பொருள் வெறுப்பு விளைவிக்க கூடியதாகவும் (அல்லது) வருந்துவதாகவும், ஆனால் கோபங் கொள்ள முடியாததாகவும் இருப்பதால் மன வருத்தமே நிறைந்து காணப்படுகிறார். 0 1 2 8 9

பேட்டியளிப்பவர் அதிக சந்தோஷத்தில் இருந்தால்:-

130.6 பொய்யான நம்பிக்கை / (அல்லது) அலுஸிரேஷன் மகிழ்ச்சியளிக்க கூடியதாகவும் பாராட்டும் வகையிலும் உள்ளது.

130.7 இரு வாரங்களாக குறிப்பிடத்தக்க மனநிலை மாற்றத்திற்கான அறிகுறிகள் இல்லாதபோது எந்த சமயத்திலும் பொய்யான நம்பிக்கைகளோ, அலுஸிரேஷன் இருந்ததில்லை (அதாவது மனநிலை மாற்ற அறிகுறி ஏற்படுவதற்கு முன்போ (அல்லது) அதிலிருந்து மீண்ட பின்போ).

0 1 8 9

UÚkÕ/ Uôj \$ûWDhùLôs P Rp

பெயர்	அளவு	எத்தனை வேளைகள்

135. குறிப்புரை

டாக்டர் கொடுத்த மனநோய்க்குண்டான மருந்துகள் சாப்பிடுகின்றார்.

0 1 8 9

úTôûR ùTôÚsLP dĭ @¥ûU

136. நிறுத்த முடியாத போதை மருந்து ஏதாவது சாப்பிடுகிறீர்களா?

0 1 8 9

BpûX Fu\ôp úLs® l37dĭ ùNpXÛm

அடிமையாக்கும், பழக்கமளிக்கும் மருந்துகளின் பெயர்கள் கீழ்க்கண்டவற்றில் அளிக்கப்பட்டு உள்ளது. இவற்றில் சிலவற்றை பேட்டியளிப்பவர் உட்கொள்கிறார். 0 1 8 9

- 136.1 ஒபியம், ஒபியம் ஆல்கலைட்ஸ், ஹெராயின், சின்தடிக், மார்ஃபின் ஆனால் ஜியஸ்டிக் (உம் பெத்தடின், மெத்தடோன், டை ஹைடிரோகோடியன்) மற்றும் கொக்கைன். 0 1 8 9
- 136.2 ஹாசினோஜின்ஸ் 0 1 8 9
- 136.3 கேனபிஸ் (ஹஷிஸ், மர்ஜுவானா) 0 1 8 9
- 136.4 மற்ற மனகிளர்ச்சியூட்டும் பொருட்கள் (உம் : ஹாம்பிடமைன்ஸ்) 0 1 8 9
- 136.5 பார்பிட்சுரேட்ஸ் 0 1 8 9
- 136.6 ஹிப்னாடிக்ஸ், செடேடிவ்ஸ் 0 1 8 9
- 136.7 மயக்கநிலை/தூக்கம் அளிக்கக்கூடிய மாத்திரைகள் (வேலியம், லிப்ரியம் மற்றும்) 0 1 8 9
- 136.8 மற்றவை 0 1 8 9
- ĩ ¥!TZdLm**
137. உங்களின் குடிப்பழக்கம் பற்றி கேட்கலாமா? பெரும்பாலும் தினமும் குடிக்கும் பழக்கம் உண்டா?
- 137.1 உண்டு 0 1 8 9
138. சில நாட்கள் குடிக்காமல் இருந்து பிறகு பலநாள் தொடர்ந்து குடிப்பதும் உண்டா?
- 138.1 உண்டு 0 1 8 9
139. குடி எவ்விதத்திலாவது உங்களுக்கு ஒரு பிரச்சனையாக இருக்கிறதா?
- 139.1 பேட்டியளிப்பவர் அது பிரச்சனையாக உள்ளது என்று கூறுகிறார். 0 1 2 8 9
* úUtá ±V ê uß úLs®L° Ūm 0 U\$1©û] ùTt\òp
úLs® 144dĩ ùNpXŪm
140. நீங்கள் தனியாக இருக்கும்போது எவ்வளவு குடிப்பீர்கள்? தனியாக இருக்கும்போது மூன்று அல்லது அதற்கு அதிகமாக குடிப்பதாக அறிவிக்கிறார்.
- 140.1 அதாவது ஒன்று முடிந்தவுடன் மற்றொன்றாக 0 1 2 8 9

141. ஒரு நாளைக்கு எத்தனை தடவை குடிப்பீர்கள்?

141.1 நாள் முழுவதும், இடைவெளி விட்டுவிட்டு சாதாரணமாக நான்கு அல்லது அதிகமாக குடிப்பதாக அறிவிக்கிறார். 0 1 2 8 9

141.2 சாதாரணமாக தினமும் மூன்று மணி நேரம் இடைவெளியில் குடிப்பதாக தெரிவிக்கிறார். 0 1 2 8 9

*úUtùLôî P BÚ úLs®LP m 0 U\$1× ùTt\Rôp úLs® 144dİ ùNpXÛm

142. கடந்த 3 மாதத்தில் அதிகம் குடித்தாலோ, அல்லது குடியே இல்லாததாலோ, தடுமாற்றமோ, கீழே விழுவதோ நடந்தது என்ன என்பதை மறந்து போவதோ, கை நடுக்கமோ, வாந்தியோ, அல்லது வேறு ஏதாவதோ உங்களுக்கு ஆகியிருக்கிறதா?

142.1 அதிகம் குடித்ததினால் மேற்குறிய தொந்திரவுகள் ஏற்பட்டுள்ளது. 0 1 8 9

143. தினமும் காலை ஏதாவது செய்வதற்கு முன் குடிப்பது அவசியமாகிறது. குடி மிக அவசியமாகிறது. 0 1 8 9

144. குறிப்புரை
மதிப்பீட்டாளர் பேட்டியளிப்பவருக்கு குடிப்பழக்கம் இருக்கும் என நம்புதல். 0 1 8 9

145. ஏதேனும் பிழைகள் இருந்தாலோ (அல்லது) அதிக அளவில் 8 மதிப்பெண்கள் ஞாபகம் மற்றும் இட உணர்வு பிரிவுகளில் பெற்றாலோ, அல்லது மற்ற பிரிவுகளில் 8 மதிப்பெண்கள் அதிக அளவில் பெற்றாலோ கீழ்க்கண்டவற்றை மதிப்பிடவும்.

145.1 சுயநினைவுடன் உள்ளபோதே உண்டாக்கிய பிழைகள் (அதாவது) தூக்கம் வராமலிருக்கும் போது, (அல்லது) குடியினால் (அல்லது) போதை மருந்தினால் (அல்லது) மிக மோசமான உடல்நிலை கோளாறினால் ஏற்படும் மயக்கநிலை). 0 1 8 9

145.2 கைகால்கள் பதட்டத்தினால், மிகுந்த சோகத்தினால், அதிக சந்தோஷத்தினால் முதலியவற்றினால் 0 1 8 9

145.3 ஞாபககுறையினால் 0 1 8 9

145.4 சுயநினைவு குழம்பிய நிலையில் ஏற்படும் பிழைகள் (அதாவது) பேட்டியாளர் தூங்கும் போது, குடித்திருக்கும் போது போதை, மருந்தை உட்கொண்டபோது, மிக மோசமான உடல்நிலை கோளாறினால் உள்ளபோது) 0 1 8 9

145.5 பிழைகளைத் குறித்து பேட்டியளிப்பவர் எந்த சோக உணர்வும் இல்லாமல், வெறுப்பு/ விருப்பு காட்டாமல் காரணமில்லாமல் அதிக சந்தோஷத்துடன் காணப்படுகிறார்.

0 1 8 9

Öi Q±Üj S\m

155. எல்லாவற்றையும் யோசித்துப் பார்க்கும் போது உங்கள் வாழ்க்கையைப் பற்றி பொதுவாக இப்போது எப்படி தோன்றுகிறது?

0 - நல்ல திருப்தி, 1 - சுமார், 2 - மோசம் 0 1 2 8 9

156. பொதுவாக நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் மிகவும் சந்தோஷமாகவோ, ஓரளவு சந்தோஷமாகவோ, அவ்வளவாக சந்தோஷமில்லாமலா, சந்தோஷமே இல்லாமலோ?

0 - மிகவும் சந்தோஷம், 1 - ஓரளவு சந்தோஷம்
2 - அவ்வளவாக சந்தோஷமில்லை 3 - சந்தோஷமே இல்லை 0 1 2 3 8 9

1. தொடர்ந்து இருக்கும் போதோ அல்லது குறிப்பிடத்தக்க அதிகளவில் இருக்கும் போதோ தான் பலர் மாறுபட்ட நிலைகளை குறிக்கிறார்கள். பேட்டியின் போது அவ்வப்போது இம்மாதிரி நடத்தையிருந்தால் அது இயல்பற்றது ஆகாது. சாதாரணமாக சமூக நிலையில் இயல்பற்ற நடத்தை என கருதப்படும் நடத்தையை மட்டும் பதிவு செய்யும் வகையில் இக்கேள்விகளை மதிப்பிட வேண்டும். இந்த கேள்விகள் இவ்வாறான நடத்தை இருந்ததா இல்லையா என தீர்மானிக்க உபயோகப்படுத்தவில்லை.

(உம்) பேட்டியின் போது ஒன்று இரண்டு தடவை மட்டும். முகத்தை சுளித்தாலோ, வினோதமாக வைத்து கொண்டாலோ அது குறிப்பிடத்தக்கது இல்லை, ஆனால் திரும்ப திரும்ப செய்தால் அது வினோதமானதாகும்.

2. ஒருவரின் நடத்தையில் சாதாரணமாக இவ்வாறு இருக்கக்கூடாது என எதிர்பார்க்கும் நிலைகளை சில கேள்விகள் குறிக்கும். உதாரணமாக (கத்துவதோ/கோபமோ) இம்மாதிரி கேள்விகளுக்கு பேட்டியின் போது ஒருமுறைகூட இப்படி நடந்துக் கொண்டால் நடவடிக்கை உண்டு என மதிப்பிடவும்.

ஒரு கேள்வியை எவ்வாறு மதிப்பிடுவது என சந்தேகம் ஏற்பட்டால், இந்த குறிக்கோளின்படி வழி நடக்க வேண்டும் அதாவது தெளிவாக இயல்பற்ற நடத்தை என்பதையே மட்டும் நாம் பதிவு செய்ய வேண்டும் என்பதாகும்.

SPj ûR U\$1©ÓYÕ

úTh¥ ¨û\Û ùT\ôUp BÚkRôp UhÓm úLs® 158 # 162 ûV U\$1©PÜm
(@±ØL Tĩ \$ûV TôodLÜm)

158. U] YÚj Rm

158.1 பார்க்க அல்லது கேட்க கவலையாக அல்லது மனவருத்தத்துடன் தோன்றுகிறார்.

0 1 2 8 9

158.2 கண்களில் ஈரம் கண்ணீருடன் அல்லது அழுகிறார்.

159. úYLM BpXôûU

159.1 எல்லா செய்கையிலும் மிக மெதுவாக இருக்கிறார்

0 1 2 8 9

160. úVôNû] «p LxPm

160.1 குழப்பமாக பேசுகிறார்

0 1 2 8 9

160.2 ஒரு முடிவு அடையாதவராய் தோன்றுகிறார்.

0 1 2 8 9

NêLj \$p NeLPm

161. சமூக வசதி இழத்தல்?

161.1 பார்ப்பதிலும், பேசுவதிலும் மிக சந்தேகத்துடன் தோன்றுகிறார்.

0 1 2 8 9

162. á okÕ LY² l× (Jo ØLf £kRû])

162.1 பேட்டியில் கவனம் செலுத்துவதில் கஷ்டங்கள்

0 1 2 8 9

DQof£ ¨ûX

163. உணர்ச்சி வெளிப்படுத்துவதில் குறை

163.1 உணர்ச்சியற்ற முகம் பேசும் பொழுது ஒரு உணர்ச்சியும் இல்லை.

0 1 2 8 9

163.2 மாறுதலில்லாத ஒரே மாதிரியான குரல் பேச்சில் உணர்ச்சி ஏதும் இல்லை.

0 1 2 8 9

163.3 பேச்சுடன் எந்த ஒரு செய்கையும் இல்லை

0 1 2 8 9

163.4 பொய்யான நம்பிக்கைகள் அல்லது சாதாரண விஷயம் பற்றி பேசும் போது பொதுவாக ஏற்படும் அதற்குறிய உணர்ச்சிகள் இல்லை. 0 1 2 8 9

163.5 (மன நிலையில் சீரான குறைபாடு), பேச்சில் எந்தவித விஷயம் இருந்தாலும் (ஆர்வமில்லாமல், ஏனோதானோ என்று ஒத்துக் கொள்வது.) 0 1 2 8 9

164. அதிக உணர்ச்சி வெளிப்படுத்தல்

164.1 அடக்க முடியாத அளவிற்கு கொஞ்ச நேரம் அழுவது 0 1 2 8 9

164.2 அடக்க முடியாத அளவு கொஞ்ச நேரம் சிரிப்பது 0 1 2 8 9

165. சிரிப்பது

165.1 எரிச்சல் அல்லது மனவருத்தத்திற்கு மாறினாலும் மிக சந்தோஷமாக இருப்பது. 0 1 2 8 9

165.2 ஒட்டிக் கொள்ளக்கூடிய மகிழ்ச்சி /சிரிப்பு 0 1 2 8 9

166. மற்ற உணர்ச்சி நிலை

166.1 கிண்டலான, அசட்டுத்தனமாக சிரிப்பு/பேச்சு 0 1 2 8 9

167. ஒத்துழையாமை

167.1 வாதத்தில் இறங்க முயற்சிக்கிறார் 0 1 2 8 9

170. £\ITô] @ûNÜLs

ஓய்வாக இருக்கும் போது (தொடர்ந்து, குறிக்கோளில்லாமல், தான் இயங்காமல் திடீரென தலை, உடல் அல்லது கைகால்களின் அசைவு) கோரி பார்ம் அசைவுகள்

0 1 2 8 9

170.2 அத்திட்டாயிடு அசைவுகள் (தொடர்ந்து குறிக்கோளில்லாமல் நாக்கு, தாடை அல்லது கை கால்களில் நெளிவான அசைவுகள்)

170.3 பார்கினஸோனியன் அசைவுகள், (ஓய்வாக இருக்கும் போது தொடர்ந்து ஏற்படும் சீரான கைகளின் நடுக்கம்). மாத்திரை உருட்டுதல் என விவரிக்கப்படுவது ஏனெனில் பேட்டியளிப்பவர் தன் விரல் நுனியில் மாத்திரை உருட்டுவது போல் தோன்றும்.

SûP

170.4 நடப்பதில் இயல்பற்று இருப்பது தெளிவாக இருக்கிறது 0 1 2 8 9

170.5 பக்கவாதம் அல்லது அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று தெளிவாக இருக்கிறது. 0 1 2 8 9

170.6 கால்களில் கோளாரு உள்ளது தெளிவாக தெரிகின்றது. 0 1 2 8 9

கடைசி 2 கேள்விகளுக்கும் பதில் 0 என இருந்தால்
170.7 நடை சாதாரணமாக இருக்கிறது ஆனால், சிறிது நிலை தடுமாற்றம் இருக்கிறது. 0 1 2 8 9

170.8 குடிகாரனைப் போல தள்ளாடி நட்கின்றார் 0 1 2 8 9

170.9 மெதுவாக நிலைதடுமாற்றத்துடன் அடிகள் எடுக்கிறார் 0 1 2 8 9

174. úTf£p Ds [LxPeLs

174.1 பேச்சிற்கு ஒரு வினோத தன்மை எண்ணம் அல்லது யோசனை முழுமை பெறாமல் இருப்பது, தெளிவற்ற உறுதியற்ற பேச்சு 0 1 2 8 9

174.2 பிணியாளி சரளமாக பேசினாலும் தெளிவற்ற உறுதியற்ற இருப்பதால் என்ன குறிப்பிடுகிறார், என்பது தெளிவாக இல்லை. 0 1 2 8 9
ஒரு யோசனையிலிருந்து வேறு யோசனைக்கு அல்லது எண்ணத்திற்கு அலை பாய்கிறார்கள் (உதாரணம்)
கேள்வி: உங்களுக்கு மருத்துவ மனை பிடித்திருக்கிறதா?
பதில்: உம், அல்லது..... அந்த மாதிரி இல்லை. அல்லது எப்படி சொல்வது என தெரியவில்லை. மருத்துவ மனையில் இருப்பது போல அல்ல, அல்லது வேலை செய்து கொண்டிருப்பது உம் இந்த வேலை அந்த மாதிரி அப்படிதான், இது அதே போல் இல்லை. 0 1 2 8 9

174.4 சம்பந்தமில்லாமை: முழு பதிலின் உட்பொருளில் கேள்விக்கு சம்பந்தமாக இருப்பது ஒன்றும் இல்லை (கேள்வியை விட்டு அலை பாய்வது, விலகிச் செல்வது அல்லது தெளிவற்ற பேச்சை இங்கே மதிப்பிட வேண்டாம். முக்கியத்துவமற்ற நுணுக்கங்கள்: வேண்டாத நுணுக்கங்கள் வருது ஆனால் முன்னர் வைத்த இலக்கை கடைசியில் வந்தடைகிறார். 0 1 2 8 9

174.5 அலைபாயுதல்: தெளிவற்ற குறிக்கோள் இல்லாமல் பேசுகிறார் முன்னர் வைத்த இலக்கை வந்தடையவில்லை. 0 1 2 8 9

175. ùTf£u ùY£m

175.1 மிகவும் வேகமான பேச்சு ஆனால் குறுக்கிட முடியும் 0 1 2 8 9

175.2 பேச்சின் அழுத்தம்: நிறைய வார்த்தைகள், வேகமாக பேசுகிறார் குறுக்கிடுவதை தடுக்கிறார்.

0 1 2 8 9

175.3 ஃபிளைட் ஆப் ஐடியா - ஒரு யோசனை இன்னொன்றை மிக வேகமாக அடுத்தடுத்து வருகின்றது இதனால் பிணியாளி சொல்ல வேண்டியதைவிட்டு எங்கோ செல்கிறார்.

உதாரணம்: (கேள்வி) மணி என்ன

பதில்: மணி மூன்று என் சாமுவேல் எவர் ரைட் தங்க கைக்கடிகாரத்தின் படி, ஆனால் அது தங்கத்தின் தரத்தில் இல்லை.

175.4 மிக மெதுவாக பேசுகிறார், வார்த்தையில் நடுவில் துல்லியமாக 0 1 2 8 9

175.5 இடைவேளைவிட்டு பதில்லிக்கின்றார்.

177. ``ùXj \$Ùj Rp

பதில்களை சம்பந்தமில்லாமல் திரும்ப திரும்ப கூறுகிறார் 0 1 2 8 9

உதாரணம்:

கேள்வி: வாரத்தின் நாள்?

பதில்: செவ்வாய்

கேள்வி: மாதம்?

பதில்: செவ்வாய்

178. தீர்ப்பு

யோசனையின் பிரச்சனைகளை விட ஞாபகத்தில் பிரச்சனைகள் அதிகமாக உள்ளன.

உதாரணம்: ஞாபகப்படுத்தி சொல்வதில், மற்றதை தீர்வு காண்பதை விட அதிக கஷ்டமாக இருக்கிறது.

0 1 2 8 9

179. ùRôPo×ùLôs P m \$ \² p ùRôkRWÛ :

நோய்குறி அல்லாது தொடர்பு திறனில் தொந்தரவு ஏற்பட காரணமாக இருந்தால் மட்டும் மதிப்பிடவும்.

179.1 வேறு (அயல்) மொழி என்ன என்று குறிப்பிடவும்,

0 1 8 9

உதாரணம்: மோசமான ஆங்கிலம், அயல் நாட்டவர் போன்ற ஒலி எடுப்பு (உச்சரிப்பு) மொழி பெயர்ப்பாளர் தேவைப்படுகிறது.

179.2 தெளிவில்லாத ஆங்கில பேச்சு அல்லது உச்சரிப்பு ஒலி

0 1 8 9

DPp NmTkRUô] Ī ū\LS:

179.3 இங்கே ரூபக சக்தியில் உள்ளகுறையை மதிப்பிட வேண்டாம். உதாரணம்: டிஸ்பேஸியா மூளையின் பாதிப்பு காரணமாக) வார்த்தைகள் தவறாக உபயோகப்படுத்துதல், குழப்புகிறார்கள்.

179.4 டிஸ் ஆர்த்திரியா (மூளையின் பாதிப்பினால்) பேட்டியளிப்பவருக்கு அவர்கள் என்ன கூறவேண்டும் என அறிந்தும் அதை பேசுவதில் (சப்தம் உண்டு பண்ணுவதில்/உச்சரிப்பதில்) கஷ்டம் இருக்கிறது 0 1 8 9

179.5 டிஸ் ஆர்த்திரியா (பேசும் உறுப்புகளினால்) உதாரணம் நாக்கின் நடுக்கம் அல்லது, குரல் எழுப்பும் பற்கள் இல்லை தசைகளின் பக்கவாதம். 0 1 8 9

பற்கள் இல்லை 0 1 8 9

179.6 செவிட்டுத்தன்மை - மிக மோசமான 0 1 8 9

179.7 குருட்டுத்தன்மை - கிட்டத்தட்ட முழுமையாக திக்குதல் 0 1 8 9

179.8 திக்கி திக்கி பேசுதல்

179.9 உடற் கோளாரினால் பேச முடியாமை உடற்கோளாறினால் ஏற்பட்டது என குறிப்பிடப்பட்ட மௌனம் 0 1 8 9

179.10 பலவீனம் - மிகவும் மோசமான 0 1 8 9

179.11 மற்றவை 0 1 8 9

179.12 குறைவான அறிவாற்றல் 0 1 8 9

179.b Ī ±l©Pj RLôR SPj ūR

179.18 உடல் கோளாரினால் திக்கி பேசுதல் 0 1 8 9

179.19 மற்றவை

179.20 பேட்டியிடும் சூழ்நிலை ஒத்துப் போகவில்லை 0 1 8 9

179.21 பிணியாளி அடிக்கடி தூங்கிவிடுகிறார் அவரை எழுப்ப வேண்டியதாய் இருக்கிறது. 0 1 8 9

179.22 பிணியாளி தூக்கக் கலக்கத்துடன் காணப்படுகிறார், ஆனால்
தூங்கிப் போகவில்லை 0 1 8 9

180. 1 தொடர்பு கொள்ளும் திறனில் கஷ்டம் ஞாபக சக்தி குறைவு (நிச்சியமாக)
உதாரணம் : இடம் பொருள் உணர்வில்லை, மிகுந்த ஞாபகக்குறைவு, உறுதியாக நினைவு
இல்லாமல் போவது. 0 1 8 9

180.2 ஞாபக சக்தி குறைவு (நிச்சயமில்லை) உதாரணம்: அறை குறையாக நினைவுபடுத்துவது,
நினைவு இல்லை என்று நம்பத்தகாதவாறு கூறுகிறார், நினைவுபடுத்த மிகவும் சிறிது
முயற்சி மட்டுமே எடுக்கிறார். 0 1 8 9

180.3 சுய நினைவுடன் இருக்கும் போது தெளிவாக இல்லை (உதாரணம்: தூக்கத்தில் இல்லை)
சம்பந்தமில்லாத அல்லது வினோதமான அல்லது அங்கே இங்கே என்ற பதில்கள்
தொடர்பில்லாத யோசனைகள், உளறல்கள், புதிய வார்த்தைகள்,
விடாமல் கூறுதல் மற்றும் ஒரு பொருளிலிருந்து இன்னொன்றிக்கு
தாவதல்.

180. Ī] UōŮTōŌ

180.4 பொய்யான நம்பிக்கைகளையும், இல்லாதவற்றை கேட்பது போன்றும் பார்ப்பது போன்றும்
உள்ளவைகள் பற்றி அடிக்கடி பேசுகின்றார் 0 1 8 9

180.5 பேட்டி காண்பவரையும் பொய்யான நம்பிக்கைக்குள் சேர்கிறார். 0 1 8 9

180.6 பாவனை செய்தல் (வினோதமான வியப்பான நிலையில் முழு உடம்பையும் அல்லது உடம்பில்
ஒரு பாகத்தை தொடர்ந்து பல நிமிடங்களுக்கு வைத்துக் கொள்கிறார் வினோத நடத்தை
0 1 8 9

180.7 தனக்குத்தானே தெளிவாக பேசுகிறார் தனக்கு கேட்கும் குரல்களிடம்
பேசுகிறார். 0 1 8 9

180.8 கட்டுபடுத்த முடியாத அளவு அழுகிறார் 0 1 8 9

180.9 பேச்சின் அழுத்தம் (சாதாரண முறையில் தடுக்க முடியவில்லை, பேட்டி காண்பவர் வாய்
அடைக்கும் வகையில பேசுகிறார்)

180.10 மிகுந்த சந்தேகத் தன்மை 0 1 8 9

180.11 மற்றவைகள் 0 1 8 9
டோவின் மேல் உள்ள நம்பிக்கை ஆய்வாளர் நம்பும் வண்ணம் டிமென்ஷியா உள்ள
ஒருவர் தன்னுடைய உணர்ச்சிகளைப் பற்றியும் பழக்க வழக்கங்கள் பற்றியும் சில விபரங்களை
மட்டுமே கூறலாம். அவ்வாறு கூறிய விஷயங்களை எந்த அளவு நம்பலாம் என்பதை இங்கே
குறிப்பிடவும்.

180. நோயிக்குறியில்

180.12 பேசும் திறனை இழந்தது உடல் நோய்யின் காரணமாக இல்லை

180.13 சந்தேகம் முரண்பாடான பேச்சும் செய்கையும்

180.14 எதிலும் விருப்பம் மற்று இருத்தல்

180.15 அதிகமாக பேசிக்கொண்டிருத்தல்

180.16 தன்னுடைய பிரச்சனையை அறியாதிருத்தல் அவருக்கு இருக்கும் நோய்க்கான அறிகுறிகளை ஒத்துக் கொள்ளாதிருத்தல்.

180.17 கிளர்ச்சி நிலை

180.18 மனதில் நடக்கும் விஷயத்தில் ஈடுபட்டிருத்தல்

180.19 கவனத்தை ஒருமுக படுத்தமுடியாமை

180.20 மற்றவை

181. டேடாவின் மேல் உள்ள நம்பிக்கை

0 = எல்லா கேள்விகளுக்கும் ஓரளவு சரியான விடை அளித்துள்ளார்.

1 = ஒரு சில சந்தேகங்கள்

3 = மிக அதிகமான சந்தேகங்கள் கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்க முடியாதவராகவும் / முன்வராதவராகவும் காணப்படுகின்றார்.

4 = பிரேயோஜனம் அற்றவை

182. சந்தேகங்கள் இருக்குமானால்

0 1 2 3 4 8 9

182.1 பாகுபாடு இல்லாமல் அம் என்று கூறும் சபாவம்

0 1 2 8 9

182.2 பாகுபாடு இல்லாமல் இல்லை என்று கூறும் சபாவம்.

0 1 2 8 9

UÚj ŌY T« t£ ùTt\YoLP dī UhÓm

183. இந்த நபருக்கு டிமென்ஷியா உள்ளதா?

1. தேர்வாளர் செய்யும் இந்த தீர்ப்பு அவருடைய அனுபவத்தையும் பயிற்சியையும் பொருத்தது. எனினும் இன்னொரு தேர்வாளருடன் ஒப்பிட்டு பார்ப்பது உதவியாக இருக்கும்.

2. இந்த நபருக்கு நோய் இருக்குமானால் அதன் தீவிரத்தை இங்கே குறிப்பிடவும். சமுதாயத்தில் ஏற்படும் கஷ்டங்களை இல்லை. நிறுவனங்களின் டிமென்ஷியா தீவிரமான நிலையில் உள்ளவர்களை காணவாய்ப்பு உள்ளது.

0 = குறைவாக

1 = மிதமான

2 = தீவிரமான

0 1 2 8 9

3. இவருக்கு டிமென்ஷியா இல்லை எனில் அந்த முடிவில் எந்த அளவு

சந்தேகங்களோ அல்லது உறுதி உள்ளது என்பதை குறிப்பிடவும்.

0 = நிச்சயமாக இல்லை

1 = இல்லாமல் இருக்கலாம்

2 = கூடுமானவரை இல்லை.

0 1 2 8 9